*1987 நவம்பர் 12]*

அவற்றின் மேல் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக மாவட்டந்தோறும் நடைபெறுகிற இந்தக் குழுக்கள் உடனுக்குடன் கூடி அதற்கான முடிவுகளை மேற்கொண்டு வணிகர்களுக்கு ஏற்படுகிற இடர்ப்பாடுகளைப் பற்றியும், வணிகவரிச் சட்டங்கள் அமல்படுத்துகிற முறைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் மாநில அளவில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழுவும் பலமுறை கூடி விவாதித்து இருக்கிறது. அந்தக் குழுவினுடைய உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்து விட்ட காரணத்தால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விரைவில் அந்த மாநில அளவில் உள்ள குழு கூட இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வர்த்தக சபை, வணிகர்கள் சங்கம், கூட்டுறவுத் துறை, உழவுத் தொழில் சார்புடைய அமைப்புக்கள் ஆகியவற்றின் சார்புடைய பிரதிநிதிகள் எல்லாம் இந்தக் குழுவிலே அங்கம் வகிக்கிறார்கள். மாநில அளவிலே உள்ள அந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதிகளும், வணிகர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்து, வணிகர்களுடைய நலம் குறித்து விவாதிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

### சோதனைச் சாவடிகள்

*80*—(*வினா எண் *14767*)—திரு. டி. எம். வெங்கடாசலம் : மற்றும் திரு. ஆ. பிரேம்குமார் : மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழகத்தில் மொத்தம் உள்ள சோதனைச் சாவடிகள் எத்தனை ?

(ஆ) இதன் மூலம் 1986-87-ல் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு ?

**மாண்புமிபு திரு. த. இராமசாமி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) தமிழ்நாட்டில் உள்ள மொத்த வணிக வரி சோதனைச் சாவடிகள் 65 (அறுபத்தைந்து).

(ஆ) சோதனைச் சாவடிகளின் மூலம் 1986-87ல் அரசுக்கு கிடைத்த நேரடி வருமானம் ரூ. 274.05 இலட்சங்கள்.

**திரு. டி. எம். வெங்கடாசலம் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தில் மேலும் புதிதாக சோதனைச் சாவடிகளைத் துவக்குகிற எண்ணம் அரசுக்கு உள்ளதா ? சோதனைச் சாவடிகளில் அவர்களுக்குத் தகுந்த போக்குவரத்து வசதிகளைச் செய்து தர வேண்டும். வரிகள் கட்டாமல் சட்டத்திற்குப் புறம்பாக பொருட்களை எடுத்துச் செல்கிற வாகனங்களை வழிமறித்துப் பிடிக்கிற வகையில் ஜீப் போன்ற வாகன வசதிகளையும், பக்கத்தில் இருக்கின்ற காவல் நிலையங்களுக்கு

உடனடியாகத் தகவல் தெரிவிக்க வசதியாக வயர்லெஸ் போன்ற வசதிகளையும் செய்து தர இயலுமா என்பதை நான் உங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. த. இராமசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சோதனைச் சாவடிகள் இன்றைய தினம் சிறப்பாக பணிகளை மேற்கொண்டிருப்பதால்தான் நான் சொல்லிய அந்தத் தொகை 1986-87-லே நம்முடைய அரசுக்குக் கிடைத்திருக்கிறது. நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சோதனைச் சாவடியிலே பணிபுரிகிற அதிகாரிகளுக்கு வேறு வசதிகளைச் செய்து கொடுத்தால்தான் அவர்களுடைய பணியைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அரசின் கவனத்தில் கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**ஏரிக்கு தண்ணீரை திருப்பி விடுதல்.**

81—(*வினா எண் 5229)—திரு. சி. சிவப்பிரகாசம் : மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

சேலம் மாவட்டம், நாமக்கல் வட்டம், காளப்பநாய்க்கன்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள கருமலைக் காட்டின் அருகே கட்டியுள்ள ஏரிக்கு தண்ணீரை திருப்பிவிட அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, சேலம் மாவட்டம் நாமக்கல் வட்டம் காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள கருமலைக்காட்டின் அருகில் கட்டியுள்ள ஏரியின் அருகே, இடதுபுற கரையின் கிழக்கே ஓடும் ஓடையிலிருந்து தண்ணீரை திருப்பி விடுவது சாத்தியமென்றாலும் இத்திட்டத்தின்படி திருப்பி விடப்படும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் வருகின்றது என்பதாலும் இந்த திட்டத்தினால் கூடுதல் உணவு உற்பத்தியில் எந்த மாறுதலும் இல்லாமல் உள்ளது என்ற காரணத்தினாலும் பொதுப்பணித் துறையினால் இத்திட்டத்தை எடுத்துக் கொள்ள இயலவில்லை.

திரு. சி. சிவப்பிரகாசம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சேந்தமங்கலம் தொகுதியில் உள்ள காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள கருமலைக்காட்டின் அருகில் கட்டியுள்ள குட்டையின் கரை அங்கே நாங்கள் இருக்கிற பகுதிக்கு அருகில் இருக்கிறது என்பதாலும், அங்கே இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாத காரணத்தாலும், அதற்குத் தண்ணீர் வரத்து வருகின்ற பகுதி புறம்போக்கு பகுதியாகவும் பட்டா நிலமாகவும் இருப்பதாலும், இதனை மீண்டும் மறு ஆய்வு செய்து இந்தத் திட்டத்திற்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தி